

உ

புரீ சந்தர்மௌளீச்வராய நம:

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபை,

கும்பகோணம்.

ப்ரசரம் 51.

ஜாதகர்மா.

இம்மையிலும் மறுமையிலும் நாம் நன்மையைப் பெறுவதற்காக நமது சாஸ்த்ரங்களில் அவச்யம் செய்ய வேண்டியதாக விதிக்கப்பட்ட சரீர ஸம்ஸ்காரங்கள் 40. அவற்றுள் "ஜாதகர்மா" நான் காவது ஸம்ஸ்காரம். இம்மாதிரி கர்மங்களில் கூறப்படும் மந்த்ரார்த்தங்களை உற்று நோக்கினால், அக்கர்மங்கள் எல்லாம் மிக அவச்யம் என்பது சொல்லாமலே விளங்கும். மந்த்ரங்களில் பிறந்த குழந்தை, த்ருட சரீரம், நீண்ட ஆயுள், அளவு கடந்த பொருள், அழியாப்புக்கும், கூர்மையான புத்தி முதலியவற்றுடன் வளர வேண்டும் எனப் ப்ரார்த்திக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பெறுவதற்கு நாம் அனைவரும் விரும்புகிறோம் என்பதில் ஐயமில்லை. அப்படியிருக்க அவற்றை நிச்சயமாக அளிக்கும் என தீர்க்கதர்சிகளான நம் முன்னோர்களால் எடுத்துரைக்கப்பட்ட ஜாதகர்மா முதலிய கர்மங்களை முறைப்படி செய்யத் தாவறவாகாது. ஆதலால் இக்கர்மங்கள் எல்லாம் எப்பொழுது, எதற்காக, எப்படிச் செய்யவேண்டும்? அக்கர்மகாலங்களில் கூறப்படும் மந்த்ரங்களின் பொருள்கள் என்ன? என்பதைப் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவச்யம்.

ஜாதகர்மா செய்யவேண்டிய காலம்

பிள்ளை பிறந்தவுடன் அதன் தொப்புள்கொடி நறுக்கப் படுவதற்கு முன்பே ஜாதகர்மாவைச் செய்யவேண்டும். தைவாதீனமாக அப்பொழுது செய்யமுடியாத போனால் 11-வது நாள் சூதகநிவ்ருத்தி செய்துகொண்ட உடனாவது கட்டாயம் செய்து விட வேண்டு. பிள்ளை பிறந்தவுடன் தாய்தந்தையர்களுக்கு ஸூதகம் ஏற்படுமாயினும் தொப்புள்கொடி நறுக்கப்படும்வரை தீட்டு இல்லை என்றே சாஸ்த்ரத்தின் முடிவு.

1. யாவஃசூத்யதே நாலி தாவஃபுஃபுஃ சூதகம் ।

சூத்யதே நாலி தாவஃபுஃபுஃ சூதகம் து விஃபுஃபுஃ ॥

பிள்ளை பிறந்தவுடன் அறையிலிக்கும் வஸ்த்ரத்துடன் ஸ்நானம் செய்து பிறகு ஜாதகர்மாவை ஆரம்பிக்க வேண்டும். ஜாதகர்மா பண்ணப்படாத போனாலும் அக்காலத்தில் ஸ்நானம் செய்யவேண்டியது மிக அவச்யம் எனக்கூறப்பட்டுள்ளது. ஸாமான்ய காலங்களில் இரவில் ஸ்நானம் செய்யக் கூடாதானாலும், இம்மாதிரி ஸந்த்ர்பங்களில் இரவிலும் ஸ்நானம் செய்யலாம், என விதிக்கப் பட்டிருக்கிறது.

புத்ரஜனன நிமித்த ச்ராத்தம்:- தொப்புள்கொடி நறுக்குவதற்கு முன்போ, அல்லது ஸூதகம் நிவ்ருத்தியான பிறகோ, புத்ர ஜனன நிமித்தமாக ச்ராத்தம் செய்ய வேண்டுமென்று விதிக்கப்பட்டிருக்கிறது. அதை ஆழமாகவோ, ஹிரண்ய ரூபமாகவோ செய்யலாமல்லாமல் அன்ன ச்ராத்தமாகச் செய்யலாகாது.

தானம்:- தேவர்களும், பித்ருக்களும் பிள்ளை பிறந்த வீட்டை நோக்கி வருகின்றார்கள். ஆகையால் அந்தத் தினம் மிகச்சிறந்தது. அன்று முழுவதும் தங்கம், பூமி, பசு, குதிரை, தேர், குடை, ஆடு, வஸ்த்ரம், புஷ்பம், படுக்கை, ஆஸனம், வீடு, தான்யம், சித்ரான்னம், வெல்லம், நெய் இவற்றை தானம் செய்யவேண்டும்.

ஜாதேஷ்டி:- ஆஹிதாக்னியாக இருந்தால், பிள்ளை பிறந்ததற்காக "ஜாதேஷ்டி" என்ற இஷ்டியைச் செய்யவேண்டும். இது காம்யமாதலால் செய்யாமலிருந்தாலும் பாதகமில்லை. செய்வதாயிருந்தால் பூர்ணிமை, அல்லது அமாவாஸ்யையில் செய்ய வேண்டும். ஜாரகர்மா தொப்புள்கொடி அறுக்கப்படுவதற்கு முன்பே செய்ய வேண்டுமென்று விதிக்கப்பட்டிருப்பதால் அப்பொழுதே செய்ய வேண்டும்.

ஜாதகர்மா செய்யவேண்டிய முறையும் அதற்கான மந்த்ரங்களின் தாத்பர்யமும்.

### जातं वात्सप्रेणाभिमृश्य आप-गु-सुत्र

பிறந்த குமாரனை "वात्सप्रे " என்ற ஸூக்தத்தால் அதாவது "दिवस्वरि" என்று ஆரம்பிக்கும் 11 மந்த்ரங்கள் அடங்கிய அநுவாகத்தால் அபிமந்த்ரணம் செய்து, கடைசியில் தொட வேண்டும். மேற்படி 11 மந்த்ரங்களையும் ஜபிக்க வேண்டும் என்று பொருள்.

இந்த 11 மந்த்ரங்களிலும் பொதுவாக அக்னிதேவரே பலவாறாகப் போற்றப்படுகிறார். இதனால் பிறக்கும் குழந்தைக்கு அக்னிதேவரின் அருள் மிக அவச்யம் என ஏற்படுகிறது. ஜாடராக்னியாக இருந்து சரீரத்திற்கு ஆரோக்யத்தை அளிப்பதும், நாம் கொடுக்கும் ஹவிர்பாகட்தை எடுத்துச் சென்று தேவர்களுக்குக் கொடுத்து அவர்களுடைய அருள் நமக்குக் கிட்டும்படிச் செய்வதும், மழையால் நாட்டை செழிக்க வைக்க மேகங்களை உற்பத்தி செய்வதும், இன்னும் இது போல் பலவகையிலும் நமக்கு அக்னிதேவர் அருள் புரிகின்றார். ஆதலால் பிறந்த குழந்தைக்கும் அவருடைய அருள் பூர்ணமாக இருக்கவேண்டுமெனக் கருதி முதல் முதலில் அவர் விசேஷமாகப் போற்றப்படுகிறார்.

### 2. उत्तरेण यजुषा उपस्थ आधाय - आ ( गृ )

இதற்குமேல் உள்ள யஜூர் மந்த்ரத்தால் குழந்தையை தகப்பன் மடியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

### 3. अस्मिन्नहं सहस्रं पुष्याम्येधमानःस्वे वशे

நான் ஸ்வதந்த்ரனாக இருந்து கொண்டே என் வயது காலத்தில் இந்தக் குமாரன் மூலமாக ஆயிரக் கணக்கான எனது விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளுவேனாகவும்.

இதனால் தாய் தந்தையர்களுடைய ஸ்வதந்த்ரத்திற்கு பங்கமன்னியில் இக்குமாரன் அவர்களுக்கு விசேஷமாக உதவி புரியக் கூடியவனாக இருக்கவேண்டுமெனப் பிரார்த்திக்கப் படுகிறது.

பின்வரும் இரு மந்த்ரங்களால் அபிமந்த்ரணமும், உச்சி முகத்தலும், குழந்தையின் வலது காதில் ஜபமும் செய்ய வேண்டும். இரண்டாவது மந்த்ரத்தின் கடைசியில் "அஸௌ" என்ற இடத்தில் நக்ஷத்ர நாமாவை உச்சரிக்க வேண்டும்.

பிள்ளை ரோஹிணீ நக்ஷத்ரத்தில் பிறந்திருந்தால் அதன் நக்ஷத்ர நாமா "ரௌஹிண". ரேவதி நக்ஷத்ரத்தில் பிறந்திருந்தால் நக்ஷத்ர நாமா "ரைவத". இம்மாதிரி மற்ற நக்ஷத்ர நாமாக்களையும் அறியலாம்.

### 4. अंगादंगात् संभवसि हृदयादधिजायसे ।

आत्मावै पुत्रनामासि स जीव शरदशशतं ॥

"எனது சரீரத்தின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் நீ பிறந்திருக்கிறாய். ஆசைக்கு ஸ்தானம் ஹ்ருதயம். ஆசையால் ஆகவே "புத்ரன்" என்ற பெயருடன் நீ எனது (உருவமாகவே) ஆத்மாவாகவே இருக்கிறாய். அவ்வாறிருக்கும் நீ நூறு ஆண்டுகள் உயிருடன் இருப்பாயாக.

### 5. अश्मा भव परशुर्भव हिरण्यमस्तृतं भव ।

पशूनां त्वा हिंकारेणाभिजिघ्राम्यसौ ॥

இப்பெயர் பெற்ற புத்திரனே ! (இங்கு நக்ஷத்ர நாமாவைச் சொல்ல வேண்டும்) உன்னை நான், கன்றை எவ்வாறு பசுக்கள் "ஹிம்" என்ற சப்தத்துடன் முகர்ந்து பார்க்குமோ, அவ்வாறு முகர்கிறேன். நீ கல்லைப் போல் உறுதியுள்ளவனாக இரு. கோடாரி என்ற ஆயுதம் போல் பிறரை வெல்லும் இயல்புள்ளவனாக இரு. மாசற்ற தங்கம்போல் வனப்புடன் இரு.

பிறகு தேன், நெய் இரண்டையும் கலந்து, அதில் தர்ப்பத்தால் நடுவில் ரந்தரம் உள்ள ஒருவித முடிச்சால் ஹிரண்யத்தைக் கட்டி, அதனால் அதை எடுத்து பின்வரும் மந்த்ரங்களால் குழந்தையை அருந்தத் செய்யவேண்டும்.

### 6. मेधां ते देवस्सविता मेधां देवी सरस्वती ।

मेधां ते अश्विनौ देवा वाघतामं पुष्करस्रजा ॥

ப்ரகாசிக்கும் ஸவிதா தேவனும், விளங்கும் ஸரஸ்வதீ தேவியும், தாமரை மலர் மாலையை அணிந்த அச்வினீ தேவர்களும் உனக்கு மேதையை (கேட்டதை மறக்காமல் வைத்திருக்கும் திறமையை) அளிக்கட்டும்.

7. त्वयि मेधां त्वयि प्रजां त्वयिप्रिस्तेजो दधातु  
त्वयि मेधां त्वयिप्रजां त्वयीन्द्र इन्द्रियं दधातु  
त्वयि मेधां त्वयि प्रजां त्वयि सूर्यो भ्राजोदधातु ॥

உனக்கு அக்னி தேவன் மேதாசக்தியையும், சந்ததியையும், தேஜஸ்சையும், பலத்தையும், அவ்வாறே இந்த்ரன், மேதை, ஸந்ததி, இந்த்ரிய சக்தி இவற்றையும், அதேபோல் ஸூரியன், மேதை, ஸந்தானம், சரீரகாந்தி, இவற்றையும் கொடுக்கட்டும்.

பிறகு பின்வரும் மந்தங்களால் குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து, தயிர் நெய் இவைகளை வெண்கலத்தில் கலந்து (இதற்கு "ப்ருஷதாஜ்யம்" என்று பெயர்) வ்யாஹ்ருதி ப்ரணவம் இவைகளால் அருந்தச் செய்து, எஞ்சியதை ஜலத்தில் கலந்து மாட்டுக் கொட்டத்தில் கொட்டிவிட வேண்டும்.

8. क्षत्रियै वा निर्ऋत्यै वा द्रुहोमुञ्चामि वरुणस्य पाशात् ।  
अनागसं ब्रह्मणे वा करोमि शिवे ते द्यावापृथिवी उमे इमे ॥

தீராத வ்யாதியிலிருந்தும், "நிருருதி" என்னும் கெட்ட தேவதையினிடமிருந்தும், த்ரோகம் செய்யும் மனிதனிடமிருந்தும், வருண பாசம் என்ற மஹோதரம் என்னும் வ்யாதியிலிருந்தும் (இதையே குழந்தைகளுக்கு வரும் கட்டி என்றும் சிலர் சொல்லுவார்கள்) உன்னை விடுபடச் செய்கிறேன். வேதம் ஓதத் தகுதி உள்ளவனாக பாபம் அற்றவனாகச் செய்கிறேன். உனக்கு பூமி ஆகாசம் இவ்விரண்டும் மங்களத்தைச் செய்வனவாக ஆகட்டும்.

9. शंते अग्निः सहान्द्रिस्तु शंद्यावापृथिवी सहौषधीभिः ।  
शमंतरिक्षं सहवातेन ते शंतेचतस्रः प्रदिशो भवन्तु ॥

ஜலம், அக்னி, செடி, கொடிகள், பூமி, ஆகாயம், காற்று, அந்தரிக்ஷ லோகம், கிழக்கு முதலிய நான்கு திசைகளும் உனக்கு நன்மை பயப்பனவாக ஆகட்டும்.

10. यादैवीश्वतस्स्रः प्रदिशो वातपत्नीरभि सूर्यो विचष्टे ।  
तासां बाजरस आदधामि प्रयक्ष्म एतु निर्ऋतिं पराचैः ॥

இந்த்ரன் முதலிய தேவர்களைச் சேர்ந்த நான்கு திசைகள் வாயுவை அதிபதியாகக் கொண்டன. அந்தத் திசைகளை நோக்கி ஸூரியன் ஒளி வீசுகிறான். அத்தகைய திசைகள் கிழட்டுத்தனம் அடையும்வரை உன்னை ஸ்தாபிக்கிறேன். அதாவது, திசைகள் இருக்கும் வரை

நீயும் வாழ வேண்டும், என்பது கருத்து. இவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட உன்னிட மிருந்து "யக்ஷமா" என்ற வ்யாதி புறங் காட்டி நிர்ருதியை நோக்கி ஓட்டும்.

11. अमोचि यक्षमाद् दुरितादवर्त्ये द्रुहः पाशात्रिर्ऋत्यै चोदमोचि ।

अहा अवर्तिमविदत्स्योनमप्यभूद्भ्रे सुकृतस्य लोके ॥

இக்குழந்தை யக்ஷமாவிலிருந்தும், பாபட்திலிருந்தும், கெடுதலிலிருந்தும், த்ரோக சிந்தனை உள்ளவனிடமிருந்தும், வருணபாசக்தி லிருந்தும், நிர்ருதியினிடமிருந்தும் விடுவிக்கப் பட்டான். ஜீவனத்திற்கு வழியில்லாத் திண்டாட்டத்தைக் களைந்தான். ஸுகத்தை அடைந்தான். புண்ய லோகங்களையும் அடைந்தான். இந்த ஸம்ஸ்காரம் செய்யப் பட்டவன் இந்த மந்த்ரத்தில் கூறியுள்ள பயன்களை அடைவது திண்ணம் என்பதையே இறந்த காலம் குறிப்பிடுகிறது.

12. सूर्यमृतं तमसोग्राह्यायद्देवा अमुञ्चन्नसृजन्व्येनसः ।

एवमहमिमं क्षेत्रियाज्जामिशंसाद् दृहो मुंचामि वरुणस्य पाशात् ॥

முன் காலத்தில் இருட்டு, கிராணி என்ற நோய், பாபம் இவைகளால் குழப்பப்பட்ட ஸூர்யனை தேவர்கள் எவ்வாறு அவைகளிலிருந்து விடுவித்தனரோ அவ்வாறே நான் இந்தக் குழந்தையை தீராத வ்யாதியிலிருந்தும், ஜாமிகளின் (ஒருவகை தேவதைகள்) சாபத்திலிருந்தும், த்ரோகம் செய்பவனிடமிருந்தும், வருணபாசத்திலிருந்தும் விடுபடச் செய்கிறேன்.

பின் வரும் மந்த்ரத்தால் குழந்தையைத் தாயின் மடியில் வைக்கவேண்டும்.

13. माते कुमारं रक्षोवधीन्मा धेनुरत्यासारिणी ।

प्रिया धनस्य भूया एधमाना स्वे गृहे ॥

உன் பிள்ளையை அரக்கன் கொல்லாமல் இருக்கட்டும். அவ்வாறே கன்றை எண்ணி வேகமாக ஓடும் பசு முதலியப் ப்ராணிகளும் உன் குழந்தைக்கு கேடு விளைவிக்க வேண்டாம். ஸம்பத்துக்களை அடைந்து அதனால் அன்பிற்கு உரியவளாகவும், உனது வீட்டில் மேன்மேலும் வருத்தி அடைகின்றவளாகவும் இருப்பாயாக.

அடுத்து வரும் மந்த்ரத்தால் தாயின் வலது மார்பின் பாலை குழந்தை அருந்தும்படி செய்ய வேண்டும்.

14. अयं कुमारो जरां धयतु दीर्घमायुः ।

यस्मै त्वं स्तनप्रप्यायायुर्वर्चो यशो बलं ॥

இக்குழந்தை தாயின் பாலை அருந்துவதன் மூலமாக கிழ வயதையும் நீண்ட ஆயுளையுமே அருந்தட்டும். (நீண்ட காலம் உயிருடன் இருக்கட்டும்). ஏ ஸ்தனமே!

இக்குழந்தைக்கு ஆயுள், தேஹவனப்பு, புகழ், உடல் வலிமை இவற்றை நீ பெருக்கச் செய்வாயாக.

பின்வரும் இரு மந்த்ரங்களால் பூமியைத் தொடவேண்டும்.

15. यद् भूमेर्हृदयं दिवि चन्द्रमसि श्रितं ।  
तदुर्विपश्यं माहं पौत्रमधरुदं ॥

பூமியினுடைய ஹ்ருதயம் ஸ்வர்க்கத்தில் சந்த்ரனிட மிருக்கின்றதல்லவா! (சந்த்ரனில் காணப்படும் கறுப்பு பூமியின் ஹ்ருதயம் என்று வேதத்தின் கொள்கை). ஏ பூமியே! அதை நான் பார்க்க வேண்டும். என் பிள்ளையின் பாபத்தை (மரணத்தை) கருதி நான் கண்ணீர் விடக்கூடாது. (நானும் என் பிள்ளையும் நீண்ட காலம் வாழவேண்டுமென்பது வேண்டப் பட்டது).

16. यत्ते सुसीमे हृदयं वेदाहं तत्प्रजापतौ ।  
वेदामतस्यते वयं माहं पौत्र मधरुदं ॥

அழகிய எல்லையை உடைய பூமியே! உனது ஹ்ருதயம் ப்ரஜாபதியினிடத்தில் (சந்த்ரனிடத்தில்) இருப்பதை நான் அறிகிறேன். இப்பொழுது உன்னைத் தொடுவதால் அதை நெடு நாள்கள் நான் அறிய வேண்டும். என் பிள்ளையால் இறுதியில் நான் கண்ணீருதிர்க்க வேண்டாம்.

பின் வரும் மந்த்ரத்தால் குழந்தையை பூமியில் படுக்க வைக்க வேண்டும்.

17. नामयति नरुदति यत्रवयं वदामसि यत्रचाभिमृशामसि ॥

பூமியில் எந்தப் பாகத்தில் நாங்கள் மந்த்ரம் சொல்லித் தொடுகிறாமோ அந்தப் பாகத்தில் படுத்துக்கொள்ளும் இக்குழவி வ்யாதியால் வருந்துவதோ, அழுவதோ இரண்டும் செய்யாமலிருக்கட்டும்.

அடுத்து வரும் மந்த்ரத்தால் தலைப் பக்கத்தில் ஜலம் நிறைந்த குடத்தை வைக்க வேண்டும்.

18. आपस्सुषेषु जाग्रत रक्षसि निरितो नुदध्वं

ஜலங்களே! நாங்கள் உறங்கும் பொழுது நீங்கள் விழித்திருந்து இங்கிருந்து அரக்கர்களை விரட்டுங்கள்.

பிறகு கடுகையும் (வெண்கடுகு என்று சிலர்), தவிட்டையும் கலந்து மூன்று மூன்று தடவைகளாக ஒவ்வொரு ஸ்வாஹா காரத்திலும் பின் வரும் மந்த்ரங்களால் ஹோமம் செய்து,

ஸூதிகா க்ருஹத்தில் ப்ரவேசிக்கும் பொழுதெல்லாம் இவ்வாறே மந்த்ரமில்லாமல், 10-வது நாள் முடியும் வரை அக்னியில் ஹோமம் செய்யுங்கள் என்று கட்டளையிடவேண்டும்.

19. अयंकलिं पतयन्तंश्चानमिवोद् वृद्धं  
अजां वाशितामिवमरुतः पर्याश्वं स्वाहा

பின் வரும் மந்த்ரங்களை வலது காதில் ஜபம் செய்ய வேண்டும்.

20. अग्निरायुष्मान् सवनस्पतिभिरायुष्मान् तेनत्वा आयुषा आयुष्मन्तं करोमि  
सोमआयुष्मान् सलोषधीभिः आयुष्मान् तेनत्वा आयुषा आयुष्मन्तं करोमि  
यज्ञ आयुष्मान् सदाक्षिणाभिः आयुष्मान् तेनत्वा आयुषा आयुष्मन्तं करोमि  
ब्रह्म आयुष्मात् तत्ब्राह्मणैः आयुष्मान् तेनत्वा आयुषा आयुष्मन्तं करोमि  
देवा आयुष्मन्तः ते मृतेन आयुष्मान् तेनत्वा आयुषा आयुष्मन्तं करोमि

அக்னி வ்ருக்ஷங்களால் ஆயுள் நிறைந்தவர். அவர் ஆயுளால் உன்னை ஆயுள் நிறைந்தவனாகச் செய்கிறேன். இவ்வாறே சந்த்ரன் ஓஷதிகளாலும், யாகம் தக்ஷிணைகளாலும், வேதம் ப்ராம்ஹணர்களாலும், தேவர்கள் அம்ருதாத்தாலும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். அவர்களால், அல்லது அவர்கள் ஆயுளால், உன்னை நீண்ட ஆயுள் உள்ளவனாகச் செய்கிறேன்.

பெண்ணை பின்வரும் மந்த்ரத்தால் அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

21. सर्वस्मादात्मनः संभृताऽसि साजीव शरदश्शतं ॥

என் எல்லா சரீரத்திலிருந்தும் உண்டானவளாக இருக்கிறாய். நீ நூறு ஆண்டுகள் உயிருடன் வாழ்வாயாக.

இப்படிக்கு,

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபையோம்.

---

Veda Dharma Sastra Paripalana Sabha was commenced with the Blessings of Pujyasri Chandrasekharendra Saraswathi Shankaracharya Swamiji in the year 1942 with the objective of protecting and propagating the Dharmas through various means including publications. The Sabha is continuing to perform various activities like conducting Veda

Sammelans and Vidwat Sadas etc. in various towns and cities, with the Blessings of Pujyasri Jayendra Saraswathi Shankaracharya Swamiji and Pujyasri Sankara Vijayendra Saraswathi Shankaracharya Swamiji.

As ordained by His Holiness Sri Sankara Vijayendra Saraswati Swamigal, Shri Kanchi Kamakoti Peetham, reprinted by Sri V.N.Gopalakrishna Rao. Similar articles including this reprint can be accessed at Kanchi Kamakoti website:

<http://www.kamakoti.org/tamil/>